

February 02, 2020 -Steering committee Meeting

மாசி 04, 2020 – வழிப்படுத்து குழு சந்திப்பு

இடம்: 108, மாணவர் மையம் – 02, யோர்க் பல்கலைக்கழகம்

நேரம்: மாலை 7.00 மணி

கீர்த்தனா ராங், பமீலா கேதீஸ், நீதன் சண், நேத்ரா றொட்றிகோ, சிவா விமலச்சந்திரன், ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள். மருத்துவர் இராமநாதன் லம்போதரன், மருத்துவர் வடிவேலு சாந்தகுமார், விது இராமச்சந்திரன் ஆகியோர் சமூகமளிக்கமுடியாமையை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்கள்.

நிகழ்ச்சி நிரல் கீர்த்தனாவால் பிரேரிக்கப்பட்டு பமீலாவினால் ஆமோதிக்கப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ்ச்சமூக மையத்தின் அமைவிடம் பற்றி அறிவிக்கும் திட்டம்

வழிப்படுத்து குழுவானது தமிழ்ச்சமூக மையத்துக்கான அமைவிடத்துக்கான அனுமதியை உறுதியாகப் பெறும் காலக்கெடு பற்றிக் கலந்துரையாடியது. இதை உரிய நேரத்தில் சமூகத்துக்கு அறிவிப்பதில் குறிப்பிடப்படவேண்டிய விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. கீர்த்தனா இது பற்றி முழுமையாக அறிந்து இதற்கான அறிக்கையைத் தயாரித்துக் குழுவின் பார்வைக்குச் சமர்ப்பிப்பார்.

2020ம் ஆண்டுக்கான மைல் கல் பற்றிய கலந்துரையாடல்

சிவா விமலச்சந்திரன் 2020ம் ஆண்டுக்கான செயற்திட்ட கால எல்லைகளைக் குழுவினருடன் மீளாய்வு செய்தார்.

1. ICIP - (The Investing in Canadian Infrastructure Program) – விண்ணப்பம் பற்றிய இற்றைப்படித்தலும் மீளாய்வும் – **2020 வசந்த காலத்துடன்;**
2. சமூக மையம் அமைப்பதற்கான இடத்திற்கான ரொறன்ரோ நகரவாக்கச் சபையினரின் (CreateTO) ஒப்புதல் பெறுதல் - **2020 வசந்த காலத்துடன்;**
3. வரி விலக்குள்ள அறச்செயற்பாட்டு நிறுவனமாகப் பதிவு செய்தல் பற்றிய பொறுப்புக் கொடுத்தல் – **மார்கழி 2020 உடன்;**

4. தமிழ்ச் சமூக மையத்தின் மற்றைய அமைப்புகளுடனான இணைந்த செயற்பாடுகள் – **தை 2020 இல் இருந்து ஆடி 2020 வரை;**
5. நிர்வாக அமைப்பைத் திட்டமிடும் கலந்தாலோசனைகள் – **ஆவணி 2020 இற்குள்;**
6. செயற்திட்டத்துக்கான நிதி திரட்டும் வழி வகைகள் – **2020 வசந்த காலத்துடன்;**
7. திட்ட நிரற்படுத்தல் கலந்தாலோசனைகள் (இரண்டாம் கட்டம்) - **ஆவணி 2020 இற்குள்.**

தன்னார்வத் தொண்டர்கள் பற்றிய கலந்துரையாடல்

தன்னார்வத்தொண்டராகத் தம்மை இணைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டித் தொடர்புகொண்ட நபர்களின் விபரங்களைக் குழுவானது தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது.

சமூக ஊடகங்களுக்கான திட்டமிடல்

கூட்ட நிறைவு

நேத்திர பிரேரிக்க அதை நீதன் சண் ஆமோதிக்க கூட்டம் நிறைவுபெற்றது.